

அதிவேக இணைய (Broadband) கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் செயல்முறைகளில் எவ்வாறு பங்குபற்றுதல்.

நான்கு நாட்கள் நடைபெறும் இக் கற்கைநெறியானது மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளிலும் நடைபெறுகின்றது. LIRNEasia நிறுவனமானது Ford Foundation நிறுவனத்தின் உதவியுடனும் மற்றும் சர்வோதய (Sarvodaya) Fusion எனும் நிறுவனத்துடனும் இணைந்து இதனை நடத்தவுள்ளது.

25 ம் திகதி செப்டம்பர் 2015 தொடக்கம் 28 ம் திகதி செப்டம்பர் 2015 வரை கிளப் பாம் பே (Club Palm Bay), மாரவில (Marawila) வில் இக் கற்கைநெறி நடைபெறும்.



நோக்கம்

இவ் கற்கைநெறியின் நோக்கம் என்னவென்றால் அதிவேக இணைய (Broadband) கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் செயல்முறை ஆராய்ச்சிகளில் விவேகத்தையும் நல்ல அறிவாற்றலையும் உருவாக்குதல் ஆகும் .

கற்கைநெறி முடிவில் பங்கேற்பாளர்கள் பின்வருவனவற்றை அடையக்கூடியதாக இருக்கும்:

- ஆய்வு மற்றும் சான்றுகள் சம்பந்தப்பட்டவற்றை கண்டுபிடிக்கவும் மதிப்பிடவும் முடியும்
- ஆய்வினை பரந்த முறையில் ஒருங்கிணைப்பதோடு, அதனை தெளிவாகவும் சுருக்கமாகவும் கூற முடியும்.
- இலங்கையின் அதிவேக இணைய (Broadband) கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் செயல்முறையினை புரிந்து கொள்ளுதல்

இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இவை தொடர்பாக கற்பிக்கப்பட்ட உத்தேச பாடத்திட்டங்கள் மற்றும் தகவல்களை இவ் இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்-

<http://lirneasia.net/capacity-building/ford-broadband-policy-course/>

யாரால் விண்ணப்பிக்க முடியும்

நாம் 20-25 பங்கேற்பாளர்களை (கனிஷ்ட- நடுத்தர மட்ட அரசாதிக்காரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியாளர்கள், தொலைத் தொடர்பு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை) தெரிவு செய்யவுள்ளோம். இந்த பாடத்திட்டமானது இலங்கையில் அதிவேக இணைய (Broadband) தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பான நடைமுறையான எதிர்காலத்திற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே நேரத்தில் மும்மொழிகளிலும் விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். கற்கை நெறிக்காக இணையத்தள வசதிகளை பயன்படுத்த வேண்டியமை கட்டாயமானது.

பீடம் (FACULTY)

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைமை நிர்வாகி பேராசிரியர் ரொஹான் சமரஜீவா, டெல்லி - இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ கற்கைகளுக்கான இணைப் பேராசிரியர் பி. விக்னேஸ்வரா இளவரசன், LIRNEasia வின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலனி கல்பாய, மற்றும் LIRNEasia வின் மூத்த கொள்கை ஆலோசகர் அபு சயீத் கான் (பங்களாதேஷ்)

நிதி அளிப்பு

- வீட்டில் இருந்து விடுதிக்கு வருவதற்கும் மீண்டும் வீடு செல்வதற்குமான பயண செலவீனங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்.
- Club Palm Bay Marawila வில் தங்குமிட வசதி மற்றும் உணவு வழங்கப்படும்.(4 நாட்கள்)
24ம் திகதி செப்டம்பர் 2015 மாலை வருகை தந்து பின்னர் 28ம் திகதி செப்டம்பர் 2015 அன்று புறப்படுதல்.

விண்ணப்பங்கள்

விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

https://docs.google.com/forms/d/12yeFz1UDU_kKtjGRcifOjOha07kGZ_WSzLo10pocJ7U/viiewform?c=0&w=1

விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி ஜூலை 31, 2015. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பயண ஏற்பாடுகள் அனைத்தும் 14 ம் திகதி ஆகஸ்ட் 2015 க்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறை

1. விண்ணப்பத்தின் உள்ளடக்கம்
2. கொள்கை ரீதியான ஆய்விற்கான போதிய ஈடுபாடு. அதன் மீதான ஆர்வத்திற்கான தடயம் அல்லது ஆவணம்
3. பன்முகத்தன்மையான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பாலினம், விண்ணப்பதாரியின் துறைசார்ந்த தேர்ச்சி மற்றும் அனுபவம் கவனத்தில் கொள்ளப்படும்.

LIRNEasia (www.lirneasia.net) நிறுவனமானது தொழில்நுட்ப கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் விடயங்களில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் தீவிரமாக செயற்படுகின்ற நிறுவனமாகும். மேலும் Ford Foundation நிறுவனத்துடன் இணைந்து LIRNEasia வானது அதிவேக இணைய (Broadband) கொள்கைகளை எளிதாக்குவதுடன் மற்றும் அதனை சிறிய அல்லது அடிப்படை மட்டத்தில் உள்ளவர்களை அணுகச் செய்வதனை மேம்படுத்துதல்' என்ற ஆய்வு செயற்றிட்டத்தினை மேற்கொள்கின்றது. இவ் ஆய்வின் நோக்கமானது ஆசியாவில் உள்ள பங்குதாரர்கள் மற்றும் தகவல் தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள் (ஒழுங்குமுறை நிறுவனங்கள், அரச அதிகாரிகள், நடைமுறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், மற்றும் உள்ளூர் சமூகத்தின் தலைவர்கள்) போன்றவர்களை கொள்கை உறுதிப்படுத்தல், முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குபடுத்தல் அம்சங்களில் அடிப்படை மட்டத்தில் உள்ளவர்களையும் அணுகச் செய்வதற்கான பங்களிப்பினை வழங்குதல் ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு: லலீமா சேனநாயக்க, கனிஷ்ட ஆராய்ச்சியாளர், LIRNEasia,
laleema@lirneasia.net